



# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

**NOTICE.**—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරුධකුරයන් අලේලැගැණිලට ප්‍රත්වත්සවෙන්කාඩු හෝ කොරබුවක් සොයාගැණිලට ප්‍රත්වත්සවෙන්කාඩු හෝ දුජලිමන් කරන ඇතුළු පොදිඳීලද ඉන්ජ්පෑස්ටරි රහයල්බුතු හිතින කැවිකුට කාඩිදෙන්ට යෙදෙනවා ඇත. යම් කොරබුවක් සෙවන වෙත නිම් ප්‍රමාදීකුවන් මූලු විශ්වාස පැවැතිලියුත්ව සෙදෙනවා ඇත. සැකැරිය සිරකුරසින් ඇලේලට තුළි සිරගෙවල්ල ඉන්ජ්පෑස්ටරි රහයල්බුතු යෙන් ඉල්පිනුහැයි.

ගුර්තවාක්‍රීයායා පිශ්චත්තියා අල්වතු තිරුත්මූලයකීන කණ්ඩාපිශ්චත්තියාපත්ති අත්තිකිරී පෙරුම්කුම් පොලිස් ඩීස්ල්බෙක්ටර් තෙශන්තාවීන්තු සිපාරිසිංපෙරිල් නැන්කොටා ඕනෑතකුම්. තිරුත්මූලයකීන වෙත්තිරුපවරුක්කා විරෝධතායා ව්‍යුත්ක්ෂාවක්පත්තියා. තප්පිප්පොනා මත්‍යර්කාරාරාප පිශ්චත්තාවක්කා වෙශුමාති මත්‍යර්යාවීත් දීස්ල්බෙක්ටර් තෙශන්තාවීම් කෙටුප්පෙම්තුක්කාරාග්ගාලාරාම්.

## ACCUSED PERSONS WANTED.

**R**UWANPATIRANAGE alias BAMANA-ARACHCHIGE ABRAHAM (prisoner No. G 781); charged with obtaining discharge from Welikada jail by impersonating another; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, appu; age, 26 years; height, 5 ft. 4 $\frac{1}{2}$  in.; make, thin; complexion, dark brown; nose, large; teeth, regular; eyes, dark brown and large; hair, black, long, and tied in a knot; has four vaccine marks on left arm; a boil mark on right upper arm; tattooed "+" shape on right forearm front and "X" shape on right forearm front; has a scar on left upper arm point; chest and belly, hairy; birthplace, Kodagoda, Galle District, Southern Province; general residence, Colombo; haunts Polwatta, Kollupitiya, and Colombo; Hendrick Appu of Dhobies' lane in Kollupitiya is believed to be his brother-in-law. A reward of Rs. 30 is offered for the re-capture of the prisoner. This notice amends that published in "Hue and Cry" No. 1,867 of October 26, 1900, and that appearing in "Hue and Cry" No. 1,867 of July 26, 1901.

**JAMES**; charged with theft of a hackery and bull at Maha Paiyagala on January 7, 1900; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, domestic servant; age, about 20 years; height, about 5 ft.; well made; complexion, dark brown; teeth, regular; eyes, black; hair, black, tied in a knot; wears slight moustaches; birthplace and general residence, Maha Paiyagala in Kalutara totamune; haunts Nuwara Eliya; single; step-brother, Udawatta Kankanange Don Aurnelis of Nuwara Eliya; mother, Bentarahettiarachchige Babahami of Paiyagala; friends, Kodippularachchige Hendrick and Kodippularachchige Charles of Paiyagala; is well known to the Police Vidanes of Maha Paiyagala No. 735 and Pinidiyamulla No. 736. The Police Magistrate of Kalutara has issued warrant No. 8,317 for his arrest.

**DON JOHANES DHARMAWARDENA alias JOHANIS DHARMAWARDENA**; charged with cheating at Chilaw on August 30, 1900; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, survey overseer; age, between 30 and 33 years; height, about 5 ft. 4 in.; make, medium; complexion, dark brown; teeth, small, well set; eyes, black or dark brown, oval; hair, black, scanty, tied in a knot; wears moustaches, whiskers, and beard; birthplace, Gangodawila, Salpiti korale, Colombo District; general residence, Welikada (near the residence of the Police Officer of Welikada); haunts, Gangodawila and Cotta; mother died about April last at Welikada; has a sister at Welikada; the P. Officer of Welikada is said to be a cousin; is well known to Benjamin de Silva of Surveyor-General's office, William de Silva, head teacher, C. M. S. School, Cotta, and to the Peace Officer of Gangodawila. The accused is said to be employed in the C. G. R. as a porter between Kalutara and Galle, either in the Ways and Works Department or in the Traffic Department. The Police Magistrate of Chilaw has issued warrant No. 16,714 for his arrest.

**CAROLIS alias ARNOLIS**; charged with robbery with violence at Volatuduwa in Three Korales on February 18, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, about 25 years; height, 4 ft. 8 in.; make, well built; complexion, dark; nose, straight; teeth, big; eyes, black and small; hair, black, tied in a knot; wears moustaches; has a cut mark on back; birthplace, Kittangoda, Galle District; general residence, Mawatapattu, Bularupe, Four Korales; haunts, Pussellawa, Rambukkana, Kurunegala, Kotikakumbura and Ambepussa; married Gabo Vedarala's daughter at Bularupe; friends, Pelpala Lianege Bastian alias Babappu of Panavitiya and Bettiwanga Setuwa of Vegalla; is well known to Abraham Liana Appu of Pussahena and Kristombu Fernando of Panavitiya. The Police Magistrate of Avisawella has issued warrant No. 5,452 for his arrest.

**BASTIAN APPU**; charged with cheating at Blackstores, Pussellawa; in March, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, contractor; aged, about 35 years; height, 5 ft. 6 in.; make, spare; complexion, brown; nose, ordinary and prominent; teeth, regular; eyes, ordinary and black; hair, black, long, and tied in a knot; beard and moustaches cut short; has a fresh scar on his left calf; birthplace, Panadure; general residence, Pussellawa; haunts all over the estates; married; is well known to Mr. H. H. Beamish of Blackstores, and D. Charles de Silva of Gampola. The Police Magistrate of Gampola has issued warrant No. 30,092 for his arrest.

**KOSLANDAGEDARA alias TENNEGEDARA APPOOHAMY**; charged with theft at Uma-ela in Yatipalata on May 20, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 25 years; height, about 5 ft.; make, stout; complexion, brown; nose, flat; teeth, well set; eyes, black and oval; hair, black, short, curly, and tied in a knot; beard, full; has a spot on one of his legs and limps when walking; birthplace, Uma-ela in Yatipalata, Udukinda; general residence, Hapugolla, Alagollagedara in Medapalata; haunts Uma-ela and Hingunawa; married; three persons in the family; sisters, Kotigala Ranmanika, Paragama Kirimanika, Hingunawa Dingirimanika, and Boogaha-arawegedara Kalumanika of Umalla; is well known to Appoohamy Arachchi of Uma-ela and Banda Arachchi of Hapugolla. The Police Magistrate of Badulla-Haldummulla has issued warrant No. 2,557 for his arrest.







டெரன் ஜோஹான்ஸ் ராமவர்தன் அல்லது ஜோஹான்ஸ் தமிழாதன் ; ககுட ம் ஆண்ட ஆவனி பிள்ளை ந் ட, சலாபத்தில் அனுப்பினுடென்க் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொழில்-கிலான்வு ஒவசீயர் ; வயது-நூறு க்கும் கூங் க்கும் இடையில் ; உயரம்-ஏறக்குறைய இது அடி அ அங்குலம் ; மட்டான திரேகம் ; பொதுநிறக் கறவல் ; பற்கள்-சிறியவை, ஒழுங்கானவை ; கண்கள்-கறுப்பு அல் வது சருமைகொண்ட கபிலநிறம், முட்டைவதுவமானவை ; தலைமயிர்-கறுப்பு, சொற்பம், கொண்டையாய்க் கட்டப்பட்டது ; மீசையும் கண்ணீசையும் தாடியும் உண்டு ; பிறந்தவிடம்-கொழும்புகுறிச்சியைச்சேர்த சலப்பிடிடி க் கோரளையிலிருக்கும் கங்கொடவில்ல ; பொதுமிகுப்பிடம்-வெளிக்கடை ; அசாடுமிடங்கள்-கங்கொடவில்ல, கொட்டா ; தாய்-போன சித்திரையில் வெளிக்கடையில் இந்தபோனுள் ; வெளிக்கடையில் ஒரு கோதரி உண்டு ; வெளிக்கடை பிள் ஆபிசர் இவனுடைய மச்சான் என்ற சொலைப்படுகிறது ; சர்வேயர் ஜென்றல் ஆபிசிலிருக்கும் பெங்கமிஸ் டி. சில்வாவுக்கும், கொட்டா சி. எம். எஸ். பள்ளிக்கூடத்து முதல் டபாத்தியையர் வில்லியம் டி. சில்வாவுக்கும், கங்கொடவில்ல சமாதான உத்தியோகஸ்தலைக்கும் இவளை நல்லாய்த் தெரியும். இக்குற்றவானி களுத்துறைக்கும் காலிக்கும் இடையில் நேல்வையில் போட்டர்வேலீஸ்யாயிருக்கவன் என்று எண்ணப்படுகிறது. சலாபத்தின் பொலிஸ் கீதவான் இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் கைக்கச.

கணேஸில் அல்லது அர்னேலில் ; ககுட ம் ஆண்டு மாசியீ காந் ட, மூன்று கோரளையிலிருக்கும் வெலதுவோவில் வலேராக்காரமாய் அடித்தப்பறித்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொழில்-கலி ; வயது-ஏறக்குறைய உடு ; உயரம்-ஈ அடி அ அங்குலம் ; பிலஞ்சு திரேகம் ; கறவல் ; மூக்கு-கேரியது ; பற்கள்-பெரியவை ; கண்கள்-கறுப்பு, சிறியவை ; தலைமயிர்-கறுப்பு, கொண்டையாய் கட்டப்பட்டது ; மீசை உண்டு ; முதல்-வெட்டு அடையாளம் உண்றுண்டு ; பிறந்தவிடம்-காவிக் குறிச்சியிலிருக்கும் கிட்டங்கொட ; பொதுமிகுப்பிடம்-மாவுத்தப்பத்து, புனரூப்பே, நாலுகோரளைகள் ; அசாடுமிடங்கள்-புசலாவை, நம்புக்காலை, குருஞ்கை, கொட்டிக்காகும்புற, அம்புசு ; புனரூப்பையில் காபோ வெத ஐளையின் மகளை கல்லியனம் முடித்தவன் ; சிநேகித்த-பணவிட்டியாவிலிருக்கும் பெல்லப லியானகே பஸ்தியான் அல்லது பபாதப்புவும், வேகல்லையிலிருக்கும் பெட்டிவங்கே சேட்டிவாவும் ; புசலாவையிலிருக்கும் ஏபிறதூம் வியரணைப்புவுக்கும், பணவிட்டியிலிருக்கும் சிறிக்கெடம்பு வெர்னுண்டுக்கும் இவளை நல்லாய்த் தெரியும். அவி சாவலைப் பொலிஸ் கீதவான் இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் இடையிட.

பஸ்தியான் அப்பு ; ககுட ம் ஆண்டு பங்குனிமாசத்தில் புசலாவையிலிருக்கும் பிளேக் ஸ்டோர்சில் அனுப்பினுடெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொழில்-கொங்கிலுத் த ; வயது-ஏறக்குறைய நடு ; உயரம்-இதி அடி ; மட்டான திரேகம் ; கபிலநிறம் ; மூக்கு-நோற்றமானத ; பற்கள்-ஒழுங்கானவை ; கண்கள்-கறுப்பு ; தலைமயிர்-கறுப்பு, கீஸ்ம், கொண்டையாய் கட்டப்பட்டது ; மீசையும் தாடியும்-கட்டையாய் வெட்டப்பட்டது ; இடது கெண்டைக்காலில் ஒரு தழும்பு உண்டு ; பிறந்தவிடம்-பாணக் குறை ; பொதுமிகுப்பிடம்-புசலாவை ; அசாடுமிடங்கள்-தோட்டங்கள் ; கலியாணம் முடித்தவன் ; பிளேக் ஸ்டோரிலிருக்கும் எச். எச். பீமிஸ் என்பவருக்கும் கம்பளையிலிருக்கும் டி. சாள்ட சில்வாவுக்கும் இவளை நல்லாய்த் தெரியும். கம்பளைப் பொலிஸ் கீதவான் இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் கூடுதல்.

கொள்ளந்தகெதற அல்லது டென்னகெதற அப்புறைமி ; ககுட ம் ஆண்டு கவகாசியீ ட. ந் ட, யட்டி பலரட்டாவிலிருக்கும் உமாஸல என்னுமிடத்தில் களவாட்டுநுடெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொழில்-வேளாள்கை ; வயது-ஏறக்குறைய உடு ; உயரம்-ஏறக்குறைய இது ; பிலஞ்சு திரேகம் ; கபில சிறம் ; மூக்கு-சப்பட்டை ; பற்கள்-ஒழுங்கானவை ; கண்கள்-கறுப்பு, முட்டைவதுவமானவை ; தலைமயிர்-கறுப்பு, கட்டை, சுருளை, கொண்டையாய் கட்டப்பட்டது ; பெரிய தாடி ; ஒரு காலில் ஒரு பொட்டு இருக்கு ; நடக்கும்பொழுது-கெங்கி நடக்கிறவன் ; பிறந்தவிடம்-உடுக்கெங்கைத்தயைச்சேர்த யடிப்பலரட்டாவிலிருக்கும் உமாஸல ; நம்புகல மெடப்பளர்ட்டாவிலிருக்கும் அலகொலைகெதற ; அசாடுமிடங்கள்-உமாஸல, ஹிங்குனூவா ; கலியாணம் முடித்தவன் ; குடிம்பத்திலை பெயர்களுண்டு ; சரோதரிகள்-கொட்டியகல நன்மெனிக்கா, பறகம கிறமெனிக்கா, ஹிங்குனூவா டிங்கிறமெனிக்கா, பூறூாறுவைகெதற கனு மெனிக்கா ; உமாஸல அப்புறைமி ஆசுச்சிக்கும், நம்புகல பண்டா ஆசுச்சிக்கும் இவளை நல்லாய்த் தெரியும். வதுனி அல்லதுமல்கீ பொலிஸ் கீதவான் இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உடுத்துக்கூடுதல்.

கன்னெறமுதியான்கோகே கிறேகோறின் அல்லது நம்மானின் பெரேசு ; ககுட ம் ஆண்டு ஆனியீ காந் ட, கனுகொண்டையாவா என்னுமிடத்தில் கூட்டத்தடங் அடித்தப்பறித்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; கொய்கமச் சாதி ; புத்த சமயி ; தொழில்-கலி ; வயது-ஏறக்குறைய உக ; உயரம்-ஏறக்குறைய ச அடி ; பிலஞ்சு திரேகம் ; பொதுநிறக் கறவல் ; கண்கள்-கபில சிறம் ; தலைமயிர்-கருளை, கொண்டையாய் கட்டப்பட்டது ; மோவாய்கட்டையில் மாத்திரம் தாடியுண்டு ; பிறந்தவிடம்-சியானகோரளை கிளக்கிலிருக்கும் கங்கபொடபத்திலீருக்குய மலவன்னு ; பொதுமிகுப்பிடம்-மலவன்னு ; அசாடுமிடம்-கொழும்பு ; கலியாணம் முடித்தவன் ; மூன்று பிளைகளும் மஜைவிழுண்டு ; குடும்பம் மலவன்னுவிலிருக்கிறார்கள், கிட்டின் இந்தவர்கள்-விட்டுநிற்கும் கேட்டுக்கொண்டுவருக்கும் விதானைக்கு இவளை நல்லாய்த் தெரியும். மேற்கு மாகான ஜூட்டின்றேட்டிங் பொலிஸ் கீதவான் இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் கூடுதல்.

வர்ன்னைக்கல வில்லியம் சிஞ்சினூ ; ககுட ம் ஆண்டு ஆடியீ காந் ட, வெளிகொட மருதானையில் கத்தியரல் சாயப்பறித்தினுடெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; பறைசாதி என்று சொல்லப்படுகிறது ; தொழில்-புகையிலீ விருக்குவான ; வயது-ஏறக்குறைய உக ; உயரம்-ஏறக்குறைய ச அடி ; பொதுவான திரேகம் ; பொதுநிறக் கறவல் ; மூக்கு-சப்பட்டை ; பற்கள்-ஒழுங்கானவை ; கண்கள்-காலை சிறம் ; தலைமயிர்-கறுப்பு, கொண்டையாய்க் கட்டப்பட்டது ; சொற்பமிசை ; பிறந்தவிடமும் பொதுமிகுப்பிடமும்-பெங்கொட்டை வளர்வதில் வரவிட்ட கோரளையிலிருக்கும் வர்ன்று குல அநீதிகள் ; பி. சர்னேவில்டி சில்வாவுக்கும், கல்வெலைப்போலி இவளைப் பிழக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் உடுத்துக்கூடுதல்.

காணுமற்போனது, களவுபோனது அல்லது அலைந்தபோனது.

களவுபோனது.

ககுக ம் ஆண்டு ஆணியீ சா ஸ் ட., பண்ணுடத்தைச்சேர்ந்த ஹலன்கமுவாவில் சொந்தக்காரனுடைய விட்டிலிருந்து : தங்கப்பவங்கள் உ, அரைத் தங்கப்பவங்க, சிவப்பு பதித்த பொன் மோதிரம் க, வெள்ளிக் காப்புகள் உ, வெள்ளி சங்கிலிகள் உ, பொன் மணிகள் கு, வெள்ளி கொண்டைக் கூர்கள் உ, பித்தனை வெச்திலை தத்டு க, கணக்கு புத்தகங்கள் உ, சங்கிலியுடன் கழகாரம் க, முத்திரைப்பெட்டி க, பொன் துண்டுகள் அ, வெள்ளி தண்டுகள் அ. சொந்தக்காரன், ஈன்அப்பு, ஹலன்கமுவ.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, மடில்கெலையிலிருக்கும் மஹாணசா தோட்டத்தில் ஆயுத அறையிலி ருந்து : “Mahānūsa, 1901” அடையாளமுள்ள மன்வெட்டிகள் அ, “Mahānūsa” அடையாளமுள்ள கத்திகள் கு, பெபாத்துக் கத்திகள் எ. சொந்தக்காரன், மெஸ்டர் எம். எல். வில்கின்ஸ், மஹாணசாதோட்டம்.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, பழுஜுவாவில் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருந்து : அவய தள்ள கறுப்புப் பசு க, குறி-2 வலதுபக்கத்தில், ப. 0. இடதுபக்கத்தில், வாள்-கட்டை. சொந்தக்காரன், விதா ஈகே தெறங்கிறிக்கெபரேஷன், பழுஜுவா.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, நாவலப்பிட்டியில் சொந்தக்காரனுடைய கடையிலிருந்து : இசுடிச ம் இலக்க உறுதி க. சொந்தக்காரன், தா. ஏ. க. கறுப்பன்செட்டி, நாவலப்பிட்டி.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, நாவலப்பிட்டியிலிருக்கும் டென்ஸேயே தோட்டத்திலருந்து : கோபி பி போகிகை குள்ளகள் ச. சொந்தக்காரன், மெஸ்டர் ஆர். பி. ரஹி-டர், டென்ஸேயே தோட்டம்.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, நாவலப்பிட்டியிலிருக்கும் ; அரிசி மூட்டை க, குளம்பு பாத்திரங்கள் உ, குப் அவச்சிற பாத்திரம் க, சோருசமைக்கிற மண்சட்ட க, சட்டுகள் உ, கொஞ்சம் கருப்பட்டி. சொந்தக்காரன், மெஸ்டர் நீ. வெர்னன்டு, நாவலப்பிட்டி.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, இயாட்பாணம் பாசுசாரில் கடற்கரைதெருவிலிருக்கும் நட்செல் என்ஜம் வீட்டின் பின் விழுஞ்சையிலிருந்து : இரட்டைச் சில்லுவண்டி லாப்பு க, செய்தவர் Jms. Lucas, Ltd., Silver King of the road, Birmingham என மேல்பக்கத்துக்குக்கிட்ட முற்புறத்தில் கொத்தியிருக்கு. சொந்தக்காரன், மெஸ்டர் சி. பி. பெல், இயாட்பாணம்.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, தொப்பித்தோட்டத்திலிருக்கும் ரேமான் வேதக்கோயிலிலிருந்து : கூலச்சிகனுள்ள பலாமரப் பெட்டியுடன் உடி அல்லது கூடு இருத்தல் மெனுகுதிரிகள், கும்பா க, இக்கும்பாவின் கோப்பை ஓர்வித வெள்ளிப் பூச்சு பூசப்பட்டது, பாதமும் காலும் மூடியும் பித்தனை, ஓர்வித வெள்ளி பூச்சூசிய கிறு மூடிகள் உ. சொந்தக்காரி, ஜெ. பி. கெலட்குரு, தொப்பித்தோட்டம்.

களவுபோனது அல்லது அலைந்தபோனது.

ககுக ம் ஆண்டு ஆடியீ உக் கந் வ, கந்தப்பொளையக்சேர்ந்த எஸ்க்கடேல் தோட்டத்தின் வங்காவிலி ருந்து : பெட்டை வேட்டை நாய்க, சிறம்-கறுப்பு, பதனிட்டதேல் சிறம், வெள்ளை, தலையில்-வரிகளுள்ளு. சொந்தக்காரன், மெஸ்டர் எச். வி. ரஹில், எஸ்க்கடேல் தோட்டம்.

அலைந்தபோனது.

ககுக ம் ஆண்டு ஆவணியீ உக் கந் வ, மவண்ட்லெவனியீ ஒட்டேவிலிலிருந்து : விளையுள்ள கறுப்பு பெட்டை நாய்க, நோறு என்று கூப்பிட வரும். சொந்தக்காரன், எச். சி. சிவெல், ரேயல் ‘ஆட்டிலரி’.

முன் அறிவித்தல்களைக் குறித்த விளம்பரம்.

வியான ஆருக்கிகே டோன் மீகல் ; ககுக ம் ஆண்டு கார்த்திகையீ கங் கந் திகழியக்கொண்ட கனகை ம் இலக்க “சியு எண்ட் கிறை” மில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிப்பட்டான்.

கொசின்னேகே ஒடிலின் அப்பு ; ககுக ம் ஆண்டு ஆடியீ கக் கந் திகழியக்கொண்ட காலை ம் இலக்க “சியு எண்ட் கிறை” மில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

Police Office,  
Colombo, August 7, 1901.

O. L. TRANCHELL,  
for L. F. KNOLLYS,  
Inspector-General of Police.